



நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎல்சி
த.பெ.இல. 1825
40, நவம் மாவத்தை,
கொழும்பு 02

ஆங்கில பெரிய எழுத்துக்களில் நிரப்பப்படுதல் வேண்டும்

பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைக்காக இலங்கை மத்திய வங்கியின்
மத்திய வைப்பக முறைமையில் பிணையக் கணக்கை திறப்பதற்கான விண்ணப்பப்படிவம்.

- திகதி.....
- வாடிக்கையாளரின் பெயர்.....
(திரு / திருவாட்டி / வணக்கத்துக்குரிய / கலாநிதி)
(தே.அ.அ. / கடவுச்சீட்டின் படி)
- வாடிக்கையாளரின் பெயர் (கூட்டுக் கணக்காகவிருப்பின்)
.....
(திரு / திருவாட்டி / வணக்கத்துக்குரிய / கலாநிதி)
(தே.அ.அ. / கடவுச்சீட்டின் படி)
- தே.அ.அ. / கடவுச்சீட்டு இலக்கம் 1.
* இலங்கைப் பிரசைகளுக்கு
தே.அ.அ. இலக்கம்.
* வெளிநாட்டு கடவுச்சீட்டு 2.
வைத்திருப்பவர்களுக்கு
கடவுச்சீட்டு இலக்கம்
- முகவரி.....
.....
- தொடர்பு இலக்கம் (இலக்கங்கள்)
- மின்னஞ்சல் முகவரி

- லங்கா செக்யூர் இன் மத்திய வைப்பக முறைமையில் நிகழ் நேர அறிவிப்புக்களுக்கு விருப்பமான அறிவிப்பு முறையை தெரிவுசெய்யவும்.
- ☐ மின்னஞ்சல்
- ☐ எஸ்எம்எஸ்
- ☐ மின்னஞ்சல், எஸ்எம்எஸ் ஆகிய இரண்டும்
- ☐ எதுவுமில்லை

“லங்கா செக்யூர்” முறைமையின் மத்திய வைப்பகத்தில் எனது / எமது சார்பில் பிணையக் கணக்கொன்றைத் திறப்பதற்கும் பின்வரும் கையொப்பங்களின் கீழ் எனது / எமது எழுத்திலான அறிவுறுத்தல்களின் மீது அத்தகைய கணக்கைத் தொழிற்படுத்துவதற்கும் நான் / நாம் இத்தால் நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎல்சி (NDB) இற்கு அதிகாரமளிக்கின்றேன் / அதிகாரமளிக்கின்றோம் என்பதுடன் இதன்கண் குறித்துரைக்கப்பட்ட நியதி நிபந்தனைகளை வாசித்து ஏற்றுக்கொண்டு நான் / நாம் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம்.

.....

கையொப்பமிடுநர்

.....

கையொப்பமிடுநர்

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

- இவ்விண்ணப்பப் படிவம் இலங்கை மத்திய வங்கியின் மத்திய வைப்பக முறைமையில் பிணையக் கணக்கொன்றைத் திறந்து பேணுவதற்குப் பயன்படுத்தப்படும்.
- இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுநெறிகளின் படி, இலங்கைப் பிரசைகளுக்கு மத்திய வைப்பக முறைமைக் (CDS) கணக்கைத் திறப்பதற்கு **தே.அ.அ.** இலக்கம் கட்டாயமாகும்.
- முதன்மை மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழ் மேவப்படும் கொடுக்கல்வாங்கல்களுக்கு வாடிக்கையாளர் சார்பாக செயலாற்றுவதற்கு NDB வங்கிக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது.
- முதன்மை மீள்கொள்வனவு உடன்படிக்கையின் நியதிகளின்படி அளிக்கப்பட்ட அதிகாரம் மற்றும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க வாடிக்கையாளரின் பத்திரங்களற்ற பிணையங்களை வைத்திருப்பதற்கான பிணையக் கணக்குகளைத்

திறந்து பேணுவதற்கு NDB வங்கிக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது. அறிவுறுத்தல்களானவை இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட முறைமை விதிகளினால் ஆளப்படும்.

- மத்திய வைப்பக முறைமைக் (CDS) கணக்கானது இவ்விண்ணப்பப் படிவத்தில் குறித்துரைக்கப்பட்ட வாடிக்கையாளரின் பெயரின் (பெயர்களின்) கீழ் திறக்கப்படும்.
- லங்கா செக்யூர் இவ்விண்ணப்பப் படிவத்தில் குறித்துரைக்கப்பட்ட முகவரிக்கு CDS வங்கிக்கூற்றுக்களை நேரடியாக அஞ்சலில் அனுப்பும்.
- பின்வரும் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான பிணையங்கள் கணக்கினூடாக வழிப்படுத்தப்படும்:-

- (அ) மீள்கொள்வனவு உடன்படிக்கை
- (ஆ) நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை
- (இ) அரசு பிணையங்களின் உடனடி கொள்வனவு / விற்பனை
- (ஈ) மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களுக்கு ஒதுக்கப்பட்ட பிணையங்களின் பதிலீடு
- (உ) எவையேனும் பிழைகளின் திருத்தங்கள்
- (ஊ) வாடிக்கையாளரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படுத்தப்படும் வேறு ஏதேனும் கொடுக்கல்வாங்கல்

- மேலே குறிப்பீடு செய்யப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் வகைகள்:

- (அ) பத்திரங்களற்ற பிணையங்களை வாடிக்கையாளரின் பிணையக் கணக்குக்கு கைமாற்றுவதற்கு NDB வங்கியைத் தேவைப்படுத்துகின்ற மீள்கொள்வனவு உடன்படிக்கையை (Repo) NDB வங்கி செய்து கொண்டால் மற்றும் செய்துகொள்ளும்போது பத்திரங்களற்ற பிணையங்களை வாடிக்கையாளரின் பிணையக் கணக்குக்குக் கைமாற்றுவதற்காகும்.
- (ஆ) மீள்கொள்வனவு உடன்படிக்கையின் முதிர்வின் மீது வாடிக்கையாளரின் பிணையக் கணக்கிலிருந்து NDB வங்கியின் கணக்குக்கு பிணையங்களை கைமாற்றுவதற்காகும்.
- (இ) பத்திரங்களற்ற பிணையங்களை NDB வங்கிக்கு கைமாற்றுவதற்கு வாடிக்கையாளரைத்

தேவைப்படுத்துகின்ற நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையொன்றை NDB வங்கி செய்து கொண்டால் மற்றும் செய்துகொள்ளும்போது பத்திரங்களற்ற பிணையங்களை வாடிக்கையாளரின் பிணையக் கணக்கிலிருந்து NDB வங்கிக் கணக்குக்கு கைமாற்றுவதற்காகும்.

(ஈ) நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கையின் முதிர்வின் மீது NDB வங்கிக் கணக்கிலிருந்து வாடிக்கையாளரின் கணக்குக்கு பிணையங்களை கைமாற்றுவதற்காகும்.

(உ) பிழையொன்றை சரிசெய்வதற்கு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து / கணக்குக்கு கைமாற்றுவதற்காகும். பிழைகளை அத்தகையதாக சரிசெய்வதானது வாடிக்கையாளருக்கு எழுத்தில் அறிவிக்கப்படும்.

(ஊ) வாடிக்கையாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமாகவுள்ள வேறு ஏதேனும் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்காகும்.

- NDB வங்கியானது, பின்வரும் முறையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பெறுவதன் மேல் வாடிக்கையாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பயனுறுத்துவதற்குப் பொறுப்பேற்கும்.

(அ) எழுத்தில்

(ஆ) அல்லது NDB வங்கிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதான வேறு ஏதேனும் தொடர்பாடல் முறையில்

- NDB வங்கியானது, திறைசேரி உண்டியல்கள் / முறிகளின் முதிர்வின் வரும்படிகளைப் பெற்று எனக்கு / எமக்கு வழங்கலாம்.
- NDB வங்கியானது, அதன் ஊழியர்களின் பாலான அசட்டை அல்லது தவறுகையினால் ஏற்படுத்தப்பட்டாலொழிய என்னால் / எம்மால் அடையப்பட்ட எவையேனும் இழப்புகளுக்கு பொறுப்பாதலாகாது.
- வாடிக்கையாளர், NDB வங்கியினால் காலத்துக்குக்காலம் வெளியிடப்படும் ஏற்புடையதான கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளைச் செலுத்துதல் வேண்டும்.
- இலங்கை மத்திய வங்கியினால் அல்லது NDB வங்கியினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்துகைகள் அல்லது வங்கிக்கூறுக்கள், உறுதிப்படுத்துகை அல்லது

வங்கிக்கூற்றைப் பெற்றதிலிருந்து 14 நாட்களினுள் எவையேனும் ஒவ்வாமைகள் எழுத்தில் அறிவிக்கப்பட்டாலொழிய துல்லியமானதாகக் கருதப்படுதல் வேண்டும்.

- இப்படிவத்தில் வழங்கப்பட்ட விபரங்களுக்கான எவையேனும் மாற்றங்கள் NDB வங்கிக்கு எழுத்தில் அறிவிக்கப்படுதல் வேண்டும்.
- பிணையக்கணக்கின் கொடுக்கல்வாங்கல்கள் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் மற்றும் ஏற்புடையனவான நியதிச்சட்டங்களுக்கும் அமைந்தனவாகும்.
- வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவதிலிருந்து எழுகின்ற இழப்பு அல்லது பொறுப்புக்கு வாடிக்கையாளர் NDB வங்கிக்கு நட்போத்தரவாதமளிக்கின்றார்.